



**SENGUNTHAR ENGINEERING COLLEGE**  
(AUTONOMOUS)  
NAAC Accredited with 'A' Grade,  
(Approved by AICTE, New Delhi & Affiliated to Anna University, Chennai)  
Recognized Under Section 2(f) & 12(B) of the UGC Act, 1956  
TIRUCHENGODE - 637 205



## CIRCULAR

06.05.2026

Ref.: 054 / SEC / Attendance / 2026

The Management and the Principal appreciate our Students for their **100% (Cent per Cent) Attendance Today (06.05.2026)**.

Sl.No	Department	Strength	Year
1.	CSE ( AIML)	59 / 59	I

*[Handwritten Signature]*  
6/5/2026

PRINCIPAL

Copy Submitted to the Correspondent, SEC

Copy to:

1. Executive Director
2. All Deans
3. All HODs for staff & Students circulation
4. E-Circular I / C
5. IQAC
6. Office

## நுவலிதமிழ்மன்றம் - தினம்ஒருதிருக்குறள்



குறள் 761:

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்  
வெறுக்கையுள் எல்லாம் தலை.

விளக்கம்:

நால்வகை உறுப்புக்களாலும் முறையாக அமைந்து,  
களத்திற்படும் துன்பங்கட்கு அஞ்சாமல் பகைவரை  
வெல்லும் படையே, செல்வங்களுள் சிறந்த செல்வம்

### இலக்கணக் குறிப்பறிதல்

மாத்திரை

- ❖ எழுத்துக்களை ஒலிப்பதற்குரிய கால அளவு மாத்திரை எனப்படும்.
- ❖ இயல்பாகக் கண் இமைக்கும் நேரம் கை நொடிக்கும் நேரம் -1 மாத்திரை
- ❖ உயிர்க்குறில் (அ, இ, உ, எ, ஒ), உயிர்மெய்க்குறில் (க, ங, ச, ஞ, ட . . . .) → 1 மாத்திரை
- ❖ உயிர் நெடில் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ), உயிர் மெய் நெடில் (கா, நா, சா, ஞா, டா . . .) → 2 மாத்திரை
- ❖ மெய்யெழுத்து (க், ங், ச், ஞ், ட் . . . .), ஆயுத எழுத்து (ஃ), குற்றியலுகரம் (கு, சு, டு, து, பு, று) பந்து
- ❖ குற்றியலுகரம் (ம் + இ = மி) வீடு + யாது = வீடியாது →  $\frac{1}{2}$  மாத்திரை
- ❖ ஓளகாரக்குறுக்கம் -வெளவால் →  $1\frac{1}{2}$  மாத்திரை

### பிறமொழிக்கு இணையான தமிழ்ச்சொற்கள்

பிறமொழி: சுயமாய்

தமிழ்மொழி: தானாய்



**GUESTLECTURE ON“KNOWYOUR FEET: UNDERSTANDING  
THE BASICS TO PREVENT DIABETIC FOOT COMPLICATIONS”  
AT SENGHUNDHAR COLLEGE OF PHARMACY**

**Date: 06.05.2026**

A guest lecture on “Know Your Feet: Understanding the Basics to Prevent Diabetic Foot Complications” was successfully conducted on 6th May 2026 at Senghundhar College of Pharmacy, Tiruchengode, Namakkal District. by the department of practice  
The program began with a welcome address by the Principal of the college, Dr. M. Surendra Kumar, M.Pharm., Ph.D.,

The resource person, Dr. Thangavelu Easwaran, Diabetology and Podiatry Consultant from Monika Diabetes Center and Monika Diabetic Foot Foundation, Erode, delivered a highly informative, engaging, and clinically oriented lecture. He provided an in-depth explanation of diabetic foot complications, starting from the pathophysiology of diabetes to its impact on nerves and blood circulation leading to foot problems.

He clearly explained various risk factors such as poor glycemic control, neuropathy, peripheral vascular diseases, and improper footwear. He emphasized the importance of early detection and demonstrated simple methods of foot examination, including checking for sensation, skin changes, and ulcers.

Dr. Thangavelu Easwaran also elaborated on preventive strategies such as daily foot inspection, proper hygiene, nail care, use of appropriate footwear, and regular medical check-ups. He stressed that timely intervention can significantly reduce the risk of severe complications like infections, gangrene, and amputations.

Furthermore, he highlighted the crucial role of pharmacists and healthcare professionals in patient counseling, medication adherence, and spreading awareness about diabetic foot care. He shared several real-time clinical cases and practical experiences, which helped students understand the seriousness of the condition and the importance of preventive care.

He also motivated students to actively involve themselves in patient education programs and encouraged them to develop a compassionate and patient-centered approach in their future professional practice.

The session was highly interactive, with students actively participating through questions, discussions, and clarifications related to diabetic foot management and clinical practices.

The program proved to be highly informative and beneficial, enriching students' clinical knowledge and inspiring them to contribute effectively towards patient care and preventive healthcare.